

112 年全國語文競賽原住民族語朗讀 【萬大泰雅語】 國中學生組 編號 2 號

puting na malikur

maki' alang na Itaral rali' ga, mama' mahul ci puting kosi' ka  
manmalikur. rali' ga pasburita' sun naha. mamaha' mulata' ga, as ki ka  
papanutux nak ci puting ka manmalikur.

asaring kanon ka kelan sasabale'an ci puting hani ar? taxan ka pinatas  
naka tennaw ga, ita' Taywan hani maga, minpayux karupun na ka'alang ma.  
yuna ka Sipanya, Holan lu minoh Tayriku' na Taluw, lu Pamukan. kani ka  
payux ka ka'alang yonani ma'a'imaw la ga mapapasulung ci kinramasan la.  
inaras naha itan ka sasabale' ci puting hani ma. ita' Itaral ga tanmorow ta'  
sani ka ita'. pasaring ba' sunbale' ci puting ka nabkis ta' laga, tabali'un naha  
nak sunbale' ka sun puting hani la. puson naha nak ci tunux naha la, kani ka  
muraring nak ramas bingung na ulule' micuw la.

mama ta' maki nanahi' kora' ka ita' Itaral hiy'. ini' yona micuw  
matarahri' ka tu'uy ta'. makarik ta' tu'uy yuyuk, arat uri ga suntu'uy ta' nak  
ci pakakayan ta'. kani ga, mama' pasbarita' ci puting ka malikur. papakogi  
naha ci pa'ayaw tu'uy na lanlamu'.

taxan mu ka lakyaba' mu rali' ga, inoh ni nanahi' mahnguw morow ga,  
sahyawan ni lunhaw na uruw ka puting ni. lunhaw ga, tagicun ni puse' tikiy  
ci use' matahruti' ka linhaw ma. talaman ni ci kito' kinpihuri'? minpayux  
hari' yunani nanu' pihuri' cubay ka puting ni laga, awan ni na gali' lu sukun  
ni ubu' ni la. bali'un ni pa'aya' inabal la. ba'un ci ini' taxi' inabal ka puting  
ni lakyaba' la ga, as nak ba'iy ci ungat morow ka hiya uri' la.

puting ga, i yona kinnanuxan na malikur na Itaral. amol ka sibahul naha  
kosi' ga, ki halilaw magal ci puting i pakalu' ci ana' amol ma. kumaral ka  
lakyaba' ga, sunbarita' cu la ga, mama' mangungu' matox kinang ka asinuw  
nanahi' la ma.

kelan ka yuyuk na buli' uri'. ini pintana' ci puting. sibing ci yuyuk na  
a'usa' kaca'. yuna humobing ci gis na asinuw lu lumaping ci kokah na bani.  
arat uri ga cumilak ci totah babingun morow. lu cumilak ci warux sasable' ci  
kagiri' na kankanel. arat ga, baluku' tatapis ci turakis ta'. payux ka babingun  
ka sun buli' hani uri'.

puing ugil na manmalikur carung ka sun puting hani.

## 男人的刀

從前在泰雅族的部落裡，每個男人的腰際上都有一把屬於自己的刀，尤其狩獵時是絕對必備的裝備。

原住民大都居住在深山，山裡大部分只有小徑可以通行，也有可能需要開路，這時候刀就是最佳利器，可以將擋在小徑上的雜物藤蔓做清理。

父親在閒暇之餘，喜歡在岩石上磨他的刀，緩緩地磨刀背再輕輕淋上一些水，用手試試刀的鋒利度，如此來回好幾次，直到他滿意為止。用布拭去刀背上的水漬，將刀收在刀鞘裡，再掛在牆上。只要刀不在位置上，就知道父親一定是出門了。

男人的刀配在腰際上，在山裡有緊急狀況，就可以直接拔出備戰。父親曾經驕傲地說，只要刀配戴在他的腰際奔馳在森林裡，就連野獸也退讓他三分。

男人除了一把大刀以外，還有一把小刀，它的用處在處理一些細微部分，例如野獸的腸子就必出用小刀子清理乾淨，骨頭邊肉也必須用小刀處理乾淨。再者，剖開竹子或是將黃藤剖成絲等都必須用到小刀。